



**இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின்
பாராளுமன்றம்**

**1991 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க,
கம்பெனிகள் (திருத்தச்) சட்டம்**

[1991 ஆகஸ்ட் மாதம் 21 ஆந் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]

அரசினர் ஆணைப்படி அச்சிடப்பட்டது.

1991 ஆகஸ்ட் மாதம் 23 ஆந் தேதிய இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் வர்த்தமானப் பத்திரிகையின் II ஆம் பகுதிக்குக் குறைநிரப்பியாக வெளியிடப்பட்டது.

இலங்கை அரசாங்க அச்சத் திணைக்களத்திற் பதிப்பிக்கப்பெற்றது

கொழும்பு அரசாங்க வெளியீட்டலுவலகத்திற் பெற்றுக்கொள்ளலாம்.

1991 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, கம்பெனிகள்
(திருத்தச்) சட்டம்.

[1991, ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி அத்தாட்சிப்படுத்தப்பட்டது]
ச. வ.— ஒ. 18/91

1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, கம்பெனிகள்
சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டம்.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தால்
பின்வருமாறு சட்டமாக்கப்படுவதாகுதல்:—

1. இச்சட்டம் 1991 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க, கம்பெனிகள் சருக்கப் பெயர்.
(திருத்தச்) சட்டம் என எடுத்துக்காட்டப்படலாம்.

2. (இதனகத்துப் பின்னர் “முதன்மைச் சட்டவாக்கம்” எனக் 1982 ஆம் ஆண்
குறிப்பிடு செய்யப்படும்) 1982 ஆம் ஆண்டின் 17 ஆம் இலக்க, கம்பெனி
கள் சட்டத்தின் 74 ஆம் பிரிவு, அப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவில்
“வேறுபிரித்துக் காட்டப்படுதல் வேண்டும்” என்னும் சொற்களுக்குப்
பதிலாக “வேறு பிரித்துக் காட்டப்படுதல் வேண்டும்”
1982 ஆம் ஆண்
டின் 17 ஆம்
இலக்கச் சட்டத்
தன்படி 74 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

ஆயின் ஒரு கம்பெனியிலுள்ள எல்லாப் பங்குகளும் அல்லது ஒரு கம்
பெனியிலுள்ள குறிப்பிட்ட ஒரு வகுப்பின் எல்லாப் பங்குகளும் முழுமை
யாகச் செலுத்தப்பட்டும் ஒன்றுடன் ஒன்று சமமாக வரிசைப்படுத்தப்
பட்டும் இருக்குமிடத்து இவ்வுட்பிரிவினுள்ள எதுவும் ஏற்புடையதா
காது” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படு
கின்றது.

3. முதன்மைச் சட்டவாக்கத்தின் 108ஆம் பிரிவு, அதனகத்துள்ள உட்
பிரிவு (1) இன் பந்தி (அ) இல் “ஒவ்வொரு பங்கையும் அதன் இலக்கத்
தைக் கொண்டு வேறுபடுத்துவதாக” என்னும் சொற்களுக்குப் பதிலாக
“74 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் ஏற்பாடுகளினால் தேவைப்படுத்
தப்படுமிடத்து ஒவ்வொரு பங்கையும் அதன் இலக்கத்தைக் கொண்டு
வேறுபடுத்துவதாக” என்னும் சொற்களை இடுவதன் மூலம் இத்தால்
திருத்தப்படுகின்றது.
முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 108 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

4. முதன்மைச் சட்டவாக்கத்தின் 109 ஆம் பிரிவு, அப்பிரிவின்
(1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின்வரும் புதிய உட்பிரிவை உட்
புடுத்துவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது:—
முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 109 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

“(1அ) உட்பிரிவு (1) இல் குறிப்பிடு செய்யப்பட்ட ஒரு சட்டானது
114 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் கீழ் குறிப்பிடு செய்யப்பட்ட
ஏதேனும் கம்பெனியின் பெயரைக் கொண்டிருக்குமிடத்து அத்தகைய
கம்பெனியின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ள பங்குகள் எந்த
ஆளின் நன்மைக்காக அத்தகைய கம்பெனியினால் நம்பிக்கைப்
பொறுப்பாக வைத்திருக்கப்படுகின்றனவோ அந்த ஆன் தொடர்பில்
அத்தகைய கம்பெனியினால் கொடுக்கப்பட்ட எழுத்துமூலமான அறி
வித்தல்கள் அனைத்தும் அத்தகைய சட்டுடன் இணைக்கப்படல்
வேண்டும்”.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 110 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

5. முதன்மைச் சட்டவாக்கத்தின் 110 ஆம் பிரிவு, அதனகத்துள்ள (1) ஆம் உட்பிரிவின் பந்தி (ஆ) இல் “ஒவ்வொரு பங்கையும்” என்ற சொற்களுக்குப் பதிலாக “74 ஆம் பிரிவின் (2) ஆம் உட்பிரிவின் ஏற் பாட்டால் தேவைப்படுத்தப்படுமிடத்து ஒவ்வொரு பங்கையும்” என்ற சொற்களை இடுவதன் மூலம் இத்தால் திருத்தப்படுகின்றது.

முதன்மைச்
சட்டவாக்கத்
தின் 114 ஆம்
பிரிவைத்
திருத்துதல்.

6. முதன்மைச் சட்டவாக்கத்தின் 114 ஆம் பிரிவு இத்தால் பின்வரு மாறு திருத்தப்படுகின்றது:—

(1) அப்பிரிவை, அப்பிரிவின் (1) ஆம் உட்பிரிவு என மீள இலக்க மிடுவதன் மூலமும்;

(2) அப்பிரிவின் மீள இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவில் “(ஆ) என்னும் பந்தியின்” என்ற சொற்களுக்குப் பதிலாக “(ஆ) என்னும் பந்தியின் அத்துடன் இப்பிரிவின் (2) ஆம் உட்பிரிவின்” என்ற சொற்களை இடுவதன் மூலமும்;

(3) மீள இலக்கமிடப்பட்ட (1) ஆம் உட்பிரிவை உடனடுத்துப் பின் வரும் புதிய உட்பிரிவுகளைச் சேர்ப்பதன் மூலமும்:—

“(2) உட்பிரிவு (1) இன் ஏற்பாடுகளில் எது எப்படி யிருப்பினும் —

(அ) ஆயிரத்து தொளாயிரத்து எண்பத்தேழாம் ஆண்டின் 37 ஆம் இலக்க, பிணையங்கள் பேரவைச் சட்டத்தின் கீழ், உரிமமளிக்கப்பட்ட பங்குத்தொகுதிப் பரிவர்த் தனை ஒன்றுக்கு ஒரு மத்திய வைப்பகமாகச் செயற்படு வது எந்தக் கம்பெனியின் முக்கிய குறிக்கோளாக இருக் கிறதோ அந்தக் கம்பெனியால்; அத்துடன்,

(ஆ) சொல்லப்பட்ட சட்டத்தால் தாபிக்கப்பட்ட பிணை யங்கள் பேரவையுடனான கலந்தாலோசனையுடன் எந் தக் கம்பனி, அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டதோ அந் தக் கம்பனியால்

வழங்கப்பட்ட வெளிப்படையான, உட்கிடையான அல்லது சட்டத்தாற் கருதப்படும் ஏதேனும் நம்பிக்கைப் பொறுப்புப் பற்றிய ஓர் அறிவித்தலை ஒரு கம்பெனி அதன் இடாப்பில் பதிவிடு செய்தல்; அத்துடன் பதிவாளர் அதனை ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

(3) உட்பிரிவு (2) இன் கீழ் வெளிப்படையான, உட் கிடையான அல்லது சட்டத்தால் கருதப்படும் ஏதேனும் நம்பிக் கைப் பொறுப்புப் பற்றிய ஓர் அறிவித்தல் ஒரு கம்பெனியின் இடாப்பில் பதிவிடு செய்யப்படுமிடத்து எந்த ஆளின் நலன் தொடர்பாக, அத்தகைய கம்பெனியில் எவையேனும் பங்குகள் நம்பிக்கைப் பொறுப்பில் வைத்திருக்கப்படுகின்றனவோ அந்த ஆள், இச்சட்டத்தில் முரணாக எது எப்படியிருப்பினும், அப்பங்குகள் தொடர்பிலும் இச்சட்டத்தின்கீழ் அப்பங்குகளின்

பதிவு செய்யப்பட்ட ஒரு பங்குதாரர் உரித்துடையவராகவிருக்கக்கூடிய அல்லது அதற்கமைவாக இருக்கக்கூடிய அத்தகைய எல்லா உரிமைகளையும் சிறப்புரிமைகளையும் அனுபவித்தல் வேண்டும் என்பதுடன், அத்தகைய கடமைகள், கடப்பாடுகள் அனைத்திற்கும் அமைந்தவராக இருத்தலும் வேண்டும்”.

7. இச்சட்டத்தின் சிங்கள உரைக்கும், தமிழ் உரைக்கும் இடையே ஏதேனும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில் சிங்கள உரையே மேலோங்கி நிற்கல் வேண்டும்.

ஒவ்வாமை
ஏற்படுமிடத்து
சிங்கள உரை
மேலோங்கி
நிற்கல்.